

உடனடி வெளியீட்டுக்காக

**பாலுறவு ரீதியான துன்புறுத்தல் குற்றச்சாட்டின் பேரில் கவுன்சிலர் தில்லான் -  
க்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நேர்மைக்கான கமிஷனரின்  
விசாரணைகளின்படி எடுக்கப்பட்ட நகர நிர்வாக நடவடிக்கைக்கு ஆதரவாக  
ஆணையிட்டதுடன் நீதிமன்ற செலவுகளை செலுத்தவும் நீதிமன்றம்  
உத்தரவிட்டது**

ப்ராம்ப்ட்டன், ON (ஜூன் 11, 2021) – இன்றைய தினம், தில்லான் வி எனும் வழக்கில் ஒன்ட்டேரியோ சுபீரியர் நீதிமன்றத்தின் – மண்டல நீதிமன்றமானது, நகர நிர்வாகம் மற்றும் நகரின் நேர்மைக்கான கமிஷனர் ஆகிய இரு தரப்பினருக்கும் சாதகமாக இவ்விரு தரப்பினருக்கும் நேர்ந்த நீதிமன்ற செலவுகளை தில்லான் செலுத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியது; தவறான நடத்தைக்கான குற்றச்சாட்டின் பேரில், கவுன்சிலர் தில்லான் -க்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட, நேர்மைக்கான கமிஷனரின் விசாரணைகளின்படி கண்டறியப்பட்ட உண்மைகள், மற்றும் அதன்பேரிலான நகரசபையின் முடிவு ஆகியவற்றை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இத்தீர்ப்பினை வழங்கியது.

கவுன்சிலர் தில்லான் -க்கு எதிரான புகார் தொடர்பாக, நேர்மைக்கான கமிஷனரின் அறிக்கையில் உள்ள உண்மைகள் மற்றும் பரிந்துரைகளை மண்டல நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு உறுதி செய்து வழங்கிய தீர்ப்பினால் நகர நிர்வாகம் மகிழ்ச்சியடைந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பான செலவுகளுக்காக நகர நிர்வாகம் மற்றும் நேர்மைக்கான கமிஷனர் ஆகிய இரு தரப்பினருக்கும் தனித்தனியாக \$20,000 தொகை செலுத்துமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.

நேர்மைக்கான கமிஷனரின் அறிக்கை பெறப்பட்டதன் பேரில், நகரசபையின் நடவடிக்கைகளுக்கும் அதன் முடிவுகளுக்கும் நீதிமன்ற விசாரணைகள் ஆதரவளிக்கின்றன.

நீதிமன்றம் இன்னொரு வரைமுறை ஆணையும் பிறப்பித்துள்ளது. இதன்படி பொதுமக்களுடன் மட்டுமே நகரசபை மின்னஞ்சல் முகவரி வழியாக தகவல் தொடர்பு வைத்துக்கொள்வதற்கான கவுன்சிலர் தில்லானின் தகுதி பற்றி மேற்கொண்டு பரிசீலிக்க வரம்பு விதித்து

பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையை நகரசபை கூடிய விரைவில் பரிசீலிக்கலாம் எனக் கூறியுள்ளது.

-30-

**லின்க்:** [தில்லான் .வி ப்ராம்ப்ட்டன் மாநகர மாநகராட்சி ஒன் ட்டேரியோ சுப்பீரியர் நீதிமன்றம் –மண்டல நீதிமன்ற ஆணை ஜூன் 11, 2021 \(Dhillon v. The Corporation of the City of Brampton\) Ontario Superior Court of Justice – Divisional Court Ruling June 11, 2021\)](#)

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். [www.brampton.ca](#) இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

**ஊடக தொடர்பு**

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய ஈடுபாடு

யுதிரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)